

ஆரணி நகராட்சி  
சாதாரணக் கூட்டம்

2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31.08.2021-ந்தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சாதாரணக் கூட்ட நடவடிக்கைகள்.

தனி அலுவலர்

பொருள் எண் 1.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருவண்ணாமலை அவர்களின் அறிவுரையின்படி ஆரணி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு மருத்துவ முகாம் நடத்தியதற்கு பந்தல், டேபிள், சேர், ஸ்கீரின் ஆகியவை 11 இடங்களில் அமைத்தமைக்கு ராசி சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்திற்கு ரூ. 44000/- வழங்க மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்படுகிறது. அலுவலக குறிப்பு1.மன்றம் அனுமதிக்கலாம். 2.அவசர அவசியம் கருதி தனி அலுவலர் முன் அனுமதி பெற்று தொகை வழங்கியதை மன்றம் ஏற்கலாம்.

கோப்பு எண். 611/2021/எச்1

பொருள் எண் 2.

ஆரணி நகராட்சியில் நில அளவை பதிவேடுகள் துறை மூலம் நகர அளவை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ரூ. 88,025/- யை உரிய அரசு தலைப்பில் செலுத்த தெரிவிக்கப்பட்டது. CSM(B) - கணக்கு தலைப்பில் ரூ. 17,605/- தும், 0029LR - கணக்கு தலைப்பில் ரூ. 70420/- ம் உரிய அரசு தலைப்பில் செலுத்த கடிதம் வரப்பெற்றுள்ளது. தொகை அரசு தலைப்பில் செலுத்த மன்றத்தின் பார்வைக்கும் ஒப்புதலுக்கும் வைக்கப்படுகிறது.

அலுவலக குறிப்பு:- மன்றம் அனுமதி அளிக்கலாம் கோப்பு எண்:- 3312/2018/எப்1

பொருள் எண் 3

மாவட்ட ஆட்சித்தலைவர் திருவண்ணாமலை அவர்களின் செயல்முறைகள் ஆணை எண். டி.எம்.1/8160/2020 நாள். 18.05.2021ன்படி கொரோனா நோய் இரண்டாவது அலை இந்நகராட்சி பகுதியில் பரவிய போது நோய் பாதித்த நபர்கள் வசித்த தெருக்களில் தற்காலிக தடுப்புகள் மற்றும் Flex அமைத்தமைக்கு APR பந்தல் சர்வீஸ் நிறுவனம் 135 இடங்களில் பணி செய்தமைக்கு 1 இடத்திற்கு ரூ. 1200 வீதம் 135 இடங்களுக்கு ரூ. 1,62,000/- வழங்க மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்படுகிறது. அலுவலக குறிப்பு. 1.மன்றம் அனுமதிக்கலாம்.2. தனி அலுவலர் முன் அனுமதி பெற்று தொகை வழங்கியதை மன்றம் ஏற்கலாம்.

ந.க.எண். 483/2020/எச்1

#### பொருள் எண் 4.

இந்நகராட்சி பொது சுகாதாரப் பிரிவு திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் 1 முதல் 18 வரை உள்ள வார்டுகளில் தனியார் நிறுவனமான Black Cat Solution நிறுவனம் மூலம் 116 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேற்கண்ட ஒப்பந்த 05.03.2020ந் தேதியோடு முடிவடைகிறது. எனவே நகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவும் கொரோனா தொற்று தமிழகத்தில் பரவிவருவதாலும் நகராட்சிக்கு நிதி இழப்பு இல்லாமல் 06.03.2020 முதல் மேலும் ஓராண்டுக்கு இந்நிறுவனத்தின் மூலம் துப்புரவு பணிமேற்கொள்ள நீட்டிப்பு செய்யவும் அதற்கான தோராய செலவினம் தொகை ரூ. 180 இலட்சத்திற்கு மன்றத்தின் அனுமதிக்கு வைக்கப்படுகிறது. **அலுவலக குறிப்பு.1.மன்றம் அனுமதிக்கலாம்.**

06.03.2020 முதல் மேலும் ஓராண்டுக்கு அவசர அவசியம் கருதி நீட்டிப்பு செய்யவும் தனி அலுவலர் முன் அனுமதி பெற்று பணி உத்தரவு வழங்கியதை மன்றம் ஏற்கலாம்.

**கோப்பு எண். 264/2020/எச்1**

#### பொருள் எண் 5.

இந்நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை ஆரணி நகராட்சி பதிவு பெற்ற ஒப்பந்ததாரர் திரு.N.நேரு என்பவர் மூலம் JCB இயந்திரம் மற்றும் டிராக்டர் மூலம் வாரி சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள மன்ற அனுமதி கோரப்படுகிறது.

**அலுவலக குறிப்பு.1.அவசரம் அவசியம் கருதி தை அலுவலர் முன் அனுமதி பெற்று பணியானை வழங்கியதையும் தொகை வழங்கியதையும் மன்றம் அனுமதிக்கலாம்.**

2.மேற்படி செலவினத் தொகையை வருவாய் நிதியில் இருந்து வழங்க அனுமதிக்கலாம்.

**கோப்பு எண். 766/2021/இ1**

ஆரணி நகராட்சி  
சாதாரணக் கூட்டம்

2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31.08.2021-ந் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சாதாரணக் கூட்ட நடவடிக்கைகள்.

வ.எண்.	பொருள் எண்	தீர்மான எண்	தீர்மானம்
1	1	292	அனுமதி வழங்கப்படுகிறது.
2	2	293	அனுமதி வழங்கப்படுகிறது.
3	3	294	அனுமதி வழங்கப்படுகிறது.
4	4	295	அனுமதி வழங்கப்படுகிறது.
5	5	296	அனுமதி வழங்கப்படுகிறது.

தனி அலுவலர்,  
ஆரணி நகராட்சி.